[29th October 1962

* 860 *Q.*—SRI M. KALYANASUNDARAM: Will the Hon. the Minister for Industries be pleased to state—

(*a*) whether the Government have offered to meet the expenditure in respect of acquisition of lands required for the high pressure boiler plant in Tiruchirappalli district; and

(*b*) if so, the details of the commitments?

THE HON. SRI R. VENKATARAMAN: (*a*) Yes, Sir. The Government have agreed to provide at their own cost the lands required for the High Pressure Boiler factory, Tiruchirappalli.

(*b*) The total extent of land involved is about 1,650 acres and the cost of acquisition is estimated at about Rupees six lakhs.

திரு. மீ. கலியாணசுந்தரம்: விவசாயிகளிடத்திலிருந்து வாங்கப்படும் இந்த நிலங்களுக்குக் கிரயம் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்டு பணம் வழங்கப்படுவதாக அரசாங்கத்திற்குப் புகார் வந்திருக்கிறதா? அப்படியானால், அதை அரசாங்கம் பரிசீலனை செய்து நியாயம் வழங்குவார்களா?

கனம் திரு. ஆர். வெங்கட்டராமன்: 'லாண்டு அக்விஸிஷன் ஆக்ட்' படி நாம் நிலம் ஆர்ஜிதம் செய்கிறோம். அவர்களுக்குக் கொடுக்கப்படும் 'காம்பென்ஸேஷன்' குறைவு என்று அவர்கள் கருதினால், கோர்ட்டிற்குப் போக அவர்களுக்கு உரிமை இருக்கிறது. கோர்ட்டு மூலம் அவர்களுக்கு என்ன காம்பென்ஸேஷன் கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் செய்கிறார்களோ, அந்த அளவு காம்பென்ஸேஷன் கொடுக்கப்படும்.

திரு. மீ. கலியாணசுந்தரம்: சென்ட் ஒன்றுக்கு ரூ. 1½ அல்லது ரூ. 2 கொடுக்கப்படுகிறது. அதற்காக ஒவ்வொரு விவசாயியும் கோர்ட்டுக்குப் போய்க் கொண்டிருக்க வேண்டுமா? அரசாங்கம் இதைப்பற்றிக் கொஞ்சம் தாராளமாக சிந்திக்கக்கூடாதா?

கனம் திரு. ஆர். வெங்கட்டராமன்: கனம் அங்கத்தினர் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இது 'குவாஸி ஜூடிஷியல் ஆக்ட்' அதாவது ஒரு நீதிஸ்தலம் செய்கின்ற ஒரு விவகாரம். நம்முடைய அதிகாரிகள் செய்தால்கூட, அவர்கள் கோர்ட்டு என்ற முறையில் செய்கின்ற வேலை இது. அதனால், இந்த விஷயங்களில் அவர்கள் நிர்ணயிக்கின்ற நஷ்ட ஈடு போதாது என்று சொன்னால், மேற்கொண்டு சட்டப்படி விதிக்கப்பட்டிருக்கிற முறைகளை அவர்கள் கையாள வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

திரு. அ. தியாகராஜன்: இந்த நிலம் ஆர்ஜிதம் செய்வதிலே அரசாங்கம் அவர்களுடைய ஆட்களை நியமனம் செய்து வேலை வாங்குகிறார்களா? அல்லது வேறு ஏதாவது அரசியல் கட்சிகளைக் கொண்டு ஆட்களை நியமிக்கிறார்களா என்பதை கனம் அமைச்சர் அவர்கள் சொல்லுவார்களா?

கனம் திரு. ஆர். வெங்கட்டராமன்: இது பாக்டரி அமைக்கப்படுவதற்காக வாங்குகிற நிலம். கனரகக் கொதி கலன் பாக்டரி அங்கே அமைக்கப்படும்.

29th October 1962]

திருமதி டி. என். அனந்தநாயகி : இம்மாதிரி நிலத்தை ஆர்ஜிதம் செய்யும்பொழுது தகராறு இல்லாத இடங்களிலேகூட பணம் கொடுப்பது 6 வருஷம், 7 வருஷம் தாமதப்படுகிறது. கொடுக்கும் பணத்தை குறைவாக இருந்தாலும்கூட, அந்தப் பணம் கூட காலாகாலத்தில் கொடுக்கப்படாமல் 6, 7 ஆண்டுகள் தாமத மாகக் கொடுக்கப்படுகிறது. அம்மாதிரியில்லாமல் உடனடியாக அந்தப் பணம் கொடுக்கப்படுவதற்கு அரசாங்கம் ஏதாவது வழி செய்யுமா ?

கனம் திரு. ஆர். வெங்கட்டராமன் : அந்தமாதிரி புகார்பற்றி கனம் அங்கத்தினர் அவர்கள் சர்க்காருக்கு எழுதி அனுப்பியிருக் கிறார்களா ? அப்படி எழுதி அனுப்பியிருந்தால், அதை மீண்டும் தெரிவித்தால் பதில் சொல்ல முடியும்.

காளிங்கராயன் வாய்க்கால் திட்டமும் நொய்யல் திட்டமும்

* 861 கேள்வி.—திரு. க. ர. நல்லசிவம் : கனம் பொதுப் பணித் துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) கோவை மாவட்டத்தின்மேல் காளிங்கராயன் வாய்க் கால் திட்டமும், திருச்சி மாவட்டத்தில் நொய்யல் திட்டமும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறதா ?

(இ) அவைகளின் வேலை ஆரம்பிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது ?

THE HON. SRI V. RAMAIAH : (*a*) & (*b*) It has not been found feasible to include these schemes in the Third Five-Year Plan.

Employees of local bodies (scales of pay)

* 862 Q.—SRI N. P. SENGOTTUVELU : Will the Hon. the Minister for Municipal Administration be pleased to state whether there is any proposal to remove the difference in the rate in the scales of pay of lower division clerks employed by Government and local bodies?

THE HON. SRI S. M. A. MAJID : No, Sir.

திரு. வை. சங்கரன் : பொதுவாக முனிசிபல் உத்தியோகத்தில் இருக்கிற ஊழியர்களுக்கும், அரசாங்க ஊழியர்களுக்கு உள்ள 'சர்விஸ் கண்டிஷன்ஸ்', சம்பளம் முதலியவைகள் கொடுப்பதற்கு முயற்சி செய்யப்படும் என்று ஒரு இடத்திலே மந்திரி அவர்களால் சொல்லப்பட்டது. அது எவ்வளவு சீக்கிரம் அமுலுக்குக் கொண்டு வரப்படும் ?

கனம் திரு. சே. ம. அ. மஜீத் : இப்பொழுது பொருளாதார அடிப்படையில் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. பல தடவை இதைச் சரி செய்வதற்கு முயற்சி செய்யப்பட்டும், பரிசிலனை செய்யப்பட்டும், இது ஏற்கப்படவில்லை.